

Sahadeva's Stratagem

A TAMIL DRAMA

BY

Rao Bahadur P. SAMBANDAM,

B.A., B.L.

Author of:

"The Two Sisters," "Galava," "Manohara," "Blind Ambition," "The Two Friends," "Fate and Love," "Sarangadhara," "Simbalanatha," "Pushpavalli," "Amaladitya," "Magapathi," "Farces," "Siruthondar," "The Golden Fetters," "True Love," "The Bandit Chief," "Markandeya," "The Fair Ghost," "The Merchant of Vanipura," "The Wedding of Valli," "The Eve of Love," "Vijayarangam," "As you like it," "Ratnavali," "Lord Buddha," "The Tragedy of Silence," "The Good Fairy," "Geetha Manjari," "Harischandra," "As We Sow-So We Reap," "The Curse of Oorvasi," "Chandrahari," "The Demon Land," "Sabapathy Part I," "The Pongal Feast" or "Sabapathy" Part II, "A Rehearsal" or "Sabapathy" Part III, "Blessed-in a Wife," "The Dancing Girl" "Subhadra Arjuna" "Karna The Giver" etc. in Tamil, and "Harischandra," and "Yayati" in English.

FIRST EDITION.

MADRAS:

PINTED BY DOWDEN AND CO. AT THE "PERLESS PRESS,"
21, Sankurama Chetty Street.

1928

All Rights reserved.

[Price per Copy]

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

சக்தேவன் சுழிச்சி

—००८—

ஒரு தமிழ் நாடகம்
ராவ் பஹதூர்

ப. சம்பந்த முதலியார், பி-ஏ., பி-எல்.,
அவர்களால் இயற்றப்பட்டது.

இந்த நாலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள் :

“லீலாவதி சுலோசனை” “கள்ளர்தலைவன்” “மனேஹரான்”
 “இரண்டு நண்பர்கள்” “சாரங்கதரான்” “நஞ்சுல தெய்வம்”
 “சத்ருஜித்” “யயாதி” “மார்க்கண்டேயர்” “விஜயரங்கம்”
 “காதலர் கணகள்” “பேயல்ல-பெண்மணியே” “மகபதி”
 “கூஷ்யக்காதல்” “பொன் விலங்குகள்” “சிம்ஹாநாதன்”
 “விரும்பிய விதமே” “சிறுத்தொண்டர்” “காலவரிவழி”
 “வாணீபூர வனரிகள்” “ரஜுபுத்ரவீரன்” “நூரிச்சங்கிரான்”
 “ரத்னவளி” “புஷ்பவல்லி” “கீதமஞ்சாரி” “பிரஹஸநங்கள்”
 “ஊர்வளியின் காபம்” “துமலாதி தித்யன்” “சபாபதி-ஆர்த்தாசம்”
 “பொங்கல் பண்டிகை” அல்லது சபாபதி இரண்டாம் பாகம்,
 “ஶர் ஒத்திகை” அல்லது சபாபதி மூன்றாம்பாகம், “வள்ளியனாய்கள்”
 “முறபகந்தெய்யின் பற்பகல் விளையும்” “புத்த ஆவதாரம்”
 “வேதாள உலகம்” “மீனாவியால் மீண்டவன்” “தாசிப்பெண்”
 “சபத்திரார்ஜானு” “கொடையாளி கர்ணன்” முதலியன்.

முதல் பதிப்பு

சென்னை :

டோடன் கம்பெனியாரின்
பியர்லெஸ் அச்சக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

1928

காபி காபி]

[விலை ——————]

Preface to the First Edition.

This drama is based on incidents mentioned in an old Edition of Mahabharata in Tamil.

All Societies, Professional and Amateur, are hereby informed that they will have to pay a royalty to me, before staging this or any other drama by me and get my permission, before doing so; otherwise they make themselves liable to be prosecuted for breach of copyright which is now made a criminal offence.

"PAMMAL LODGE"
G. T. MADRAS.
22nd Dec. 1928.

THE AUTHOR.

INSCRIBED
TO
THE BELOVED MEMORY OF
MY PARENTS

P. VIJIARANGA MUDALIAR,

and

P. MANICKAVELU AMMAL,

and

MY FRIEND

C. RANGAVADIVELU.

சக்தேவன் சூழ்ச்சி

சக்தேவன் ९

ஸ்ரீகிருஷ்ண

தர்மராஜ பிமள்		நாடக பாத்தி
அர்ஜூன நத்லன்	ஸ்ரீகிருஷ்ண ஸ்ரீத்தி	...
சக்தேவன்		உ.
அராவள்	தர்மராஜன் } பிமள் }	
கடோற்க	அர்ஜூனன் } நத்லன் }	பட்
துர்யோ	சக்தேவன் }	
சதுனி	அராவள்	அர்
ஸ்வேதனி		
தூம்ராட்	கடோற்கஜன்	ப்ரீம்
தாம்ராட்	துர்யோதனன்	பார்
சதுனி		துர்
கதை நிகி	ஸ்வேதனி	பார்
கதை நிகி	தூம்ராட்சன் } தாம்ராட்சன் }	அர்

அரசர்கள், வாயிற்காப்போர்

கதை நிகழ் இடம்:—உபலாஷ்யம்.

கதை நிகழ் காலம்:—துவாபாயுச முடிவு.



சகதேவன் சூழ்ச்சி

முதல் அங்கம்

முதற் காட்சி.

இடமிஃ— உபலாஸ்யத்தில் சகதேவன் விடுதி.

கதவின் ஒரமாக ஸ்ரீ கிருஷ்ணஸ்மர்த்தியும் சகதேவனும் சின்று
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ச. ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, நீர் சொன்னபடியே செய்கிறேன்,
எனக்கென்ன தட்சினை கொடுக்கிறீர்?

பிர்தி. தட்சினையா? நீயல்லவோ எனக்குக் கொடுக்கவேண்டும்,
உங்களுக்காக நான் இவ்வளவு கஷ்டப் படுவதெற்கெல்
லாம்!

ச. உமக்குச் சேரவேண்டியதை தினம் நான் கொடுத்துக்
கொண்டு தான் வருகிறேன். இப்படி எல்லாம் என்னை
ஏமாற்றிவிட முடியாது. உம்முடைய சமாசாரம் எல்
லாம் நன்றாய் அறிவேன் நான். நீர் கேட்டபடியே நான்
நாள் வைத்துத் தருகிறேன், எனக்கென்ன கொடுக்கிறீர்
சொல்லும்.

பிர்தி. உனக்கென்ன வேண்டும் கேள்.

ச. நான் கேட்பதைத் தருகிறேன் என்று சொல்லும்
முன்பு.

பிர்தி. சகதேவா, நீ மனப்பூர்வமாகக் கேட்பதை நான் மறுப்ப
பேணே? என்ன வேண்டும் கேள் பார்க்கலாம்.

ச. கிருஷ்ண மூர்த்தி! நீர் இப்பொழுது கூறியதை மறக்கா
தீர். ஒரு சமயம்வரும் அப்பொழுது நான் கேட்டுக்
கொள்ளுகிறேன்—நீர் விடைபெற்றுக் கொள்ளும், மோ
மாகிறது.

பீ.கி. ஆம், நான் வருகிறேன். நாமிருவரும் பேசியது மிகவும் இரகசியமாய் இருக்கட்டும். தூர்யோதனதுடைய சார ணர் எங்கும் மாறுவேடம் பூண்டு திரிவதாகக் கேள்விப் பட்டேன். அவர்களில் எவ்வளவுது இதை அறிந்து தெரி விப்பானுயின், சகுனி இதற்கேதாவது எதிராகச் சூழ்ச்சி செய்வான், ஒரு கால் தூர்யோதனையே உன்னிடம் அனுப்பித்தாலும் அனுப்புவான், அவர்கள் பக்கம் ஜெய முண்டாகும்படியாக ஆயுதம் எடுக்க நான் குறிக்கும் படி—ஜாக்கிரதை.

ச. அப்படியே ஆகட்டும். [பூஞ்சிருஷ்ணன் போகிறார், சக்தே வன் ஆசனத்தில் உட்கார்ந்து சில ஓலைச்சுவடிகளை எடுத்துப்பார்க்கிறான்.] நாளை நன்றைக்கு—பூர்ண அமாவாசை—அது தான் தக்கதினம்—இன்பது நாழிகைக்கு மேல் சரியாக இருக்கிறது—

வேலையாள் வருகிறான்.

வே. அரசே, தங்களைப் பார்ப்பதற்காக தூர்யோதன ராஜன் வந்திருக்கிறார், வரலாமோ என்று கேட்டுவரச்சொன்னார்யார்?—தூர்யோதன ராஜனை?

வே. ஆம். பிரம்பினாலோகிய சூத்திர அன்னப்பட்சியின் மீது ஆரோஹனித்து திடீரன்று வாயிலில் இறங்கினார்—யார் என்று நான் ஆச்சரியத்துடன் ஒடிப்போய்ப் பார்க்க, தன்னை இன்னுரெனத் தெரிவித்து, உம்மிடம் போய் சொல்லச் சொன்னார்.

ச. உம்—உள்ளே வரச்சொல். [வேலையாள் போகிறான்.] ஹே! கிருஷ்ண! கிருஷ்ண! உம்முடையமனம் போன்பத யெல்லாம் செய்யும். என்ன செய்த போதிலும் உம்மை என்னவோ நான் விடப்போகிறதில்லை—

தூர்யோதனன் வருகிறான்.

ச. வாருங்கள்! வாருங்கள்! அண்ணு! [நமஸ்கரிக்கிறான்.] உட்காருங்கள். [ஆசனம் கொடுக்கிறான்] ஏது இவ்வளவு தூரம் வரும்படியான சிரமம் தாங்கள்மேற் கொண்டது?

- து. உன்னைத்தான் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன்.
- ச. மிகவும் சந்தோஷம், கன்யனுணேன்! என்ன விசேஷம் மோதெரிவிக்க வேண்டுகிறேன்.
- து. சகதேவா, வேறொன்று மில்லீ, நீ சகல சாஸ்திரசம் பன்னன் என்று உலகெங்கும் பிரசித்தி பெற்றிருக்கிறோய்! அன்றியும் அந்த சாஸ்திரங்களில் ஏதாவது கீள்விகேட்டால் உண்மையை ஒளியாது உரைத்திடுவாய் என்று பிஷ்மர் முதலியோர் உன்னைப்பற்றி புகழ்த்திருக்கின்றனர்; ஆகவே சாஸ்திர விஷயாக உன்னை ஒரு கேள்விகேட்கலாமென்று வந்தேன்.
- ச. நான் என்ன கற்றிருக்கின்றேன்? கற்றது கணக்காலாவு, கல்லா விழ்றது கடலாவு என்றபடி சிறுவன் கற்றது சிறிதேயாகும்; ஆயினும் நான் அறிந்ததைச் சொல்லத் தடையில்லை.
- து. மிகவும் சந்தோஷம், சகதேவா! நீ வாக்களித்ததை மறக்காதே, இப்பொழுது நான் உன்னைக்கேட்க வந்த விஷயம் சதாகும். பாண்டவர்களாகிய உங்களுக்கும், பாண்டவரவரிகளாகிய எங்களுக்கும் நடக்கப் போகிற பாரதயுத் தத்திற்காக, எங்கள் படைகளை யெல்லாம் சேர்த்து விட்டோம் என்பது நீ அறியாத விஷயமென்று. அப்படைகள் ஆயுதமெட்டது குருகோத்திரம் புகுவதற்கு சரியான ஈக்னம் எண்க்குத் தெரிவிக்கவேண்டும். அந்த லக்னம் எப்படியிருக்க வேண்டுமென்றால், தர்மராஜன் தலையானது தரைமீது உருஞ்சும்படியான தாயிருக்க வேண்டும்—என்ன நகைக்கிறோய்?
- ச. வேறொன்றுமில்லை, இவ்வகைமென்னும் அரங்கத்தில் என்ன என்ன விந்தையான நாடகங்கள் நடக்கப்படுகின்றன என்று எண்ணினேன்..
- ஈ.** நான் என்ன விளையாடுகிறேன் என்று என்னுகிறோய் என்ன?

ச. அப்படி நினைப்பேனு நான்?—உம—சரி! இந்த கபட நாடகத்திற்கெல்லாம் சூத்திரதாரி ஒருவன் இருக்கிறோ, அவர் பாரம்!—அன்னை, அப்படியே ஆகட்டும்—இதோ பார்த்துச் சொல்லுகிறேன். கொஞ்சம் இருங்கள்—

[போய் உட்கார்ந்து கணித்துப் பார்க்கிறோன்.]

து. சகதேவா, எனக்கு நீ உண்மையை உரைக்க வேண்டும் மறவாதே.

ச. அன்னை, நான் உமக்கு உண்மையை உரைக்காத சமயம் உமக்குகேதாவது கியாபகம் இருக்கிறதோ?

து. இல்லை, இல்லை, வாஸ்தவம், அந்த நம்பிக்கையிருந்தபடி யினால் தான் சுத்ரு என்றும் பாராமல் உண்ணிடம் நேராக இதைக் கேட்கவந்தது.

ச. சந்தோஷம்—அன்னை, வரப்போகிற பூர்ண அமாவாசை அன்றிரவு ஒன்பது நாழிகைக்குமேல் விதிப்படி களபவி கொடுத்து பராசத்தியைப் பூசித்து, ஆயுதமெடுத்து குரு ஸேஷத்திரம் புகுவீராகில், தர்மராஜன் தலை தப்பாமல் தரை மீது உருநூம் நாளை நடக்கப்போகிற பாரத யுத் தத்தில்!

து. சபாஷ்! சகதேவா! மிகவும் சந்தோஷம். இதிலொன்றும் சந்தேகமில்லையே?

ச. சாஸ்திப்பிரகாரம் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

து. சகதேவா, நீ கூறுவதைப்பார்த்தால், உன்மனதில் இதைபற்றி ஏதோ கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது போல் தோற்றுகிறதே, என்ன அது ஒளியாது சொல்.

ச. நான் ஒளிப்பதற்கொன்றுமில்லை, இருந்தாலும் ஒளியேன். நாம் செய்வதெல்லாம் மனுஷ்யயத்னம், தெய்வயத்னம் என்ற ஒன்றிருக்கிறது என்று எனக்கு நினைப்பு வந்தது.

- து. அதற்கு நான் பயப்படவில்லை—அந்த தெய்வமென்ன! தான் எற்படுத்திய சாஸ்திரங்களைப் பொய்த்துப்போகச் செய்யுமா என்ன?
- ச. அந்த கேள்விக்குப்பதில் சொல்ல நான் சக்தியற்றவன். அதன்செயலை அறிந்தார் ஆர் இவ்வாருலகில்!
- து. சரி, நேரமாகிறது, நான் வருகிறேன். ஜெயம் எங்கள் பக்கம் தான் என்பது கியாபகமிருக்கட்டும் உணக்கு.
- ச. சரி, ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி எங்கள் பக்கம் தான் என்பது தங்களுக்கு கியாபக மிருக்கட்டும்.
- து. சகதேவா, அந்த கிருஷ்ணன் ஒருவனால் என்ன முடியும் என்று விணைக்கிறோம்?
- ச. அவர் ஒருவரால் எல்லாம் முடியுமென்று நாங்கள் நம்பி யிருக்கிறோம்.
- து. பார்ப்போம் நானே யுத்தத்தில்—நான் வருகிறேன்.
- ச. அதற்கு சந்தேகமில்லை—வாருங்கள்—நமஸ்காரம்.

[தூர்யோதனன் விரைந்து போகிறான்.]

காட்சி முடிசில்லது.

முதல் இடைக்காட்சி.

இடம்:—சகுணியின் விடுதி.

கடோற்கஜன் தோன்றுகிறான்.

- க. இந்த சகுணி ஓதோகுழுச்சி செப்கிழுங்போலிருக்கிறது. தனது சார்வார்கள் இருவரை இன்றிரவு தன்னைக் காலும்படி உத்தரவு செய்தான். இவனது சூழ்ச்சி இன்னதென்றறிந்து அதனை நாம் தடுப்பது நம்முடைய கடனாகும்—அதோவருகிறான், நாம் ஆகாசத்தில் அருவ மாய் இருந்து நடக்கிறதைக் கண்டறிய வேண்டும்.

[மறைகிறான்.]

இனுமாகக் கொடுக்கச் செய்வேன் தூர்யோதன மகா
ராஜனை, தவறு வீராயின் என்தண்டனைக் கூட்படு
வீர்கள் !

இருவரும் தங்கள் தயவு.

சு. நான் சொல்வதை கவனமாய்க் கேள்கள். நிங்கள்
இருவரும் விராடராஜன் வேலையாட்களைப்போல் வேஷம்
தூண்டு, விராடராஜன் அபிமன்யுவிற்குப் பணியாரங்கள்
அனுப்பினாரென்று சொல்லி, ஒரு பெருங்கூடையில்
பாதி பணியாரங்கள் நிரப்பி, அவனிருக்குமிடம் செல்
உங்கள்; அவனிருப்பிடம் போன உடன், ஒருவருமில்
லாத சமயம் பார்த்து அவனைத் தோட்டத்திற் கழைத்து
அப்பணியாரங்களைக் காட்டுபவர்கள் போல் அவனை
அழைத்து, உடனே திடைரென்று அவன் வாயைப்பொத்தி
கைகால்களைக்கட்டி அக்கூடைக்குள் அடைத்து முன்
போல் அதைமூடி, இங்குகிளாண்டு வந்துவிடவேண்டும்.
அவனை உயிருடன் இங்கு கொண்டுவந்து ஒப்புவிப்பீர்க
ளர்னால் அந்தட்சணம் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்
வொரு ஊர், இல்லாவிட்டால் உங்கள் உயிர் !

தா. எங்களால் இயன்ற அளவு முயன்று பார்க்கிறோம்—
ஆயினும் ஒரு சந்தேகம்; அர்ஜான ராஜன் அபிமன்யு
விற்கு யுத்தப் பணிற்கி கற்பித்திருப்பதாகக் கேள்விப்
டுகிறோம், அப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்
வது ?

சு. பஞ்சைகளே ! ஒரு பச்சைப் பாலசனுக்கா பயப்படுகிறீர்கள் ! அப்படி ஏதாவதிருந்த போதிலும் அவன்
ஆயுதம் எடுப்பதன்முன் அவன் சைகால்களைக் கட்டி
விடுக்கள். அப்படி உங்களுக்கு ஏதாவது பயமிருந்தால்
அகோராட்சனையும் உங்களுக்குத் துணையாயதுப்படுகிறேன்.

தா. தயவு செய்து அப்படியே செய்யுங்கள். எங்களுக்கும்
கொஞ்சம் தைவிழமாயிருக்கும்.

சதுஷி வருகிறோன்.

சு. யுத்தத்தில் பாண்டவர்களை வெற்றிபெறுவோம் என்பது அசாத்தியமான காரியம்—மறுபடியும் சூதாட்டத்திற் கழுத்தால் சூடுண்ட பூனைபோல் வரமாட்டார்கள். இதற்கென்ன செய்வது ரீ ஒரு யுக்திதான் தோன்று கிறது, நமது சாரணர்களைக் கொண்டு சிறுவன் அபிமன் யுவைக் கபடமாய்க் கவர்ந்து கொண்டு வந்துவிடுவோமாயின், பாண்டவர்கள் அவனை இறக்கவிடமாட்டார்கள், எப்படியும் நமது வழிக்கு வருவார்கள். அவனைச் சிறை மீட்கவேண்டின், மறுபடியும் ஒரு ஆட்டம் ஆடுவோம், நீங்கள் வென்றால் அபிமன்யுவை கொடுத்து விடுகிறோம், நாங்கள் வென்றால் உங்கள் குடும்பத்தோடு முன் போல் பதினேருவருடம் வனவாசமும், ஒருவருடம் அக்ஞாத வாசமும் போக வேண்டுமென்று கேட்டு விடுவோம். இது தான் சரியானயுக்தி—யாரடா அங்கே சேவகா?

இநு சேவகன் வருகிறோன்.

நான் நமது சாரணர்கள் இருவரை வரக்சொன்னேன், வந்திருக்கிறார்களா பார்—

சே. அவர்கள் இப்பொழுது தான் வந்தார்கள்.

சு. சரி, அவர்களை உள்ளே வரக்சொல்—நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவரை யும் உள்ளே விடாதே!

சே. அத்தம்.

[போகிறோன்.]

தூம்ராட்சன், தாம்ராட்சன் வருகிறார்கள்.

இருவரும். சௌபல ராஜனே நமஸ்காரம்.

சு. தாம்ராட்சா, தூம்ராட்சா, உங்களிருவருக்கும் ஒரு முக கியமான கட்டளையிடப்போகிறேன், அதன்படி செய்து முடிப்போயின், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊர்

சு. அப்படியே ஆகட்டும். அஞ்சாதீர்கள், புறப்படுக்கள் உடனே. இதை ஒருவருக்கும் வெளியிடாதீர்கள்.

இருவரும். தங்கள் சித்தம் [போகிறார்கள்.]

சு. இந்த யுக்தியை நமது மருகணிடம் போய்த் தெரிவிப் போம். [போகிறான்.]

க. [ஆகாயத்தினின்றும் குதித்து] அப்படியா சமாசாரம் சென பலனே! நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை மறந் தாய் போலும்! முன்பு நீ செய்த சூழ்ச்சியைக் கெடுத்து அபிமன்யுவிற்கு உத்தரவையைக் கலியானம் செய்து வைத்த எனக்கு, இப்பொழுது அவனுக்கு இந்த இடர் நேரிடாவண்ணம் காத்து, உன்னுடைய எண்ணத்தில் கல்லைப் போடத்தெரியும்! இந்த அகோராட்சன் இவர்களைப்பின் தொடராமல் தடுத்து, அவனுருக்கொண்டு, இவ்விருவர்களையும் வஞ்சித்து அபிமன்யுவைக்காத்து, இவர்களுக்கும் கிட்சை பண்ணிவைக்க வேண்டும். சென பலனே! பார்ப்போம் யார் ஜபம் சாய்கிறதோவென்று! [மறைகிறான்.]

காட்சி முடிகிறது.



முதல் அங்கம்

இரண்டாங் காட்சி.

இடம்:—அரவானுடைய விடுதி.

காலம்:—இரவு.

அரவான் தன் வாளின் கூர்மையைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறான்.

ஶ்ரீக்நஷ்ணன் வருகிறார்.

அ. வாருங்கள் மாமா! ஏது இவ்வளவு தூரம் வந்தது? அது வும் இந்த வேளையில்?

பிரிகி. வேறொன்றுமில்லை, நித்திரை யில்லாமல் இப்படி உலா விக் கொண்டு வந்தேன். இவ்வறையில் வெளிச்சமிருப்பதைக் கண்டு, இச்சமயத்தில் யார் விழித்துக்கொண்டிருப்பது என்று ஆச்சரியப்பட்டு பிரவேசித்தேன். என்ன செய்து கொண்டிருக்கிறுப் பூழுந்தாய்?

அ. என் வாளைத் திட்டிக்கொண்டிருக்கிறேன்.

பிரிகி. எதற்காக குழுந்தாய்?

அ. எதற்காகவா? பாரத யுத்தத்தில் பதினெடு அக்கு ரோணிப் பகைவரை பரலோகம் அனுப்புவதற்கு!

பிரிகி. குழுந்தாய், பெரியவர்களாகிய காங்கள் இருக்கிறோம் அதற்கு, குழுந்தைகளாகிய நீங்கள் இதை மேற் கொள்ளலாகுமோ?

அ. என் தம்பி அபிமன்யு மாத்திரம் சண்டை போடலாகுமோ?

பிரிகி. அவனுக்கும் நான் சொல்லிப் பார்த்தேன் வேண்டாமென்று, அவன் ஒரே பிடிவாதமா யிருக்கிறான். அவனைப் போல் நீயும் பிடிவாதம் செய்யாதே, நான் சொல்வதைக் கேள், குழுந்தை—

அ. குழந்தை ! நானு குழந்தை ? மாமா, நான் சொல்வதைக் கேள்ளும் சுற்று. இன்றைத்தினம் சபையில் ஏதோ நீங்களெல்லாம் சேர்ந்து பாரத யுத்தம் பதினெட்டடு நாள் நடக்கும் எனத் தீர்மானித்தீர்களாமே, பதினெட்டடு நாட்கள் என்னத்திற்கு என்று நான் கேட்கிறேன்? குழந்தை குழந்தை யென்று என்னை ஏனானம் செய்கிறே, இந்தக் குழந்தையை யனுப்பும், அரை நாளில் பகைவர் அனைவரையும் ஹதம் செய்து வருகிறேன் பாரும்! என்ன சொல்லுகிறீர் ?

ஸ்ரீகி. நீ பேசும் தைரியத்தைப் பார்த்தால் நீ அப்படியே செய்து முடிப்பாயென்று தோன்றுகிறதப்பா, என்ன இருந்தபோதிலும் அர்ஜான்துவமைய குமாரன் அல்லவா நீ—ஆயினும் ஒரு வேலை உயிரிழக்கவேண்டி வந்தால்?

அ. அதைவிட மேலான கீர்த்தி எனக்கு என்ன வேண்டும்? அர்ஜானன் குமாரனுகிய அரவான், தன் தந்தையரின் பொருட்டு தரணியில் தன் னுயிரைக் கொடுத்தான் என்னும் பெயர் உலகுள்ளாவும் ஊர்ஜிதமாயிருக்குமல்லவா? உமக்கேதாவது இதில் சந்தேகமுண்டா?

ஸ்ரீகி. கண்ணே! எனக்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. ஆயினும் உன் வாயினின்றும் அவ்வாறு மொழியக் கேட்டு சந்தோஷப்பட வேண்டுமென்று இச்சை கொண்டேன். நெடுநேரமாயிற்று உறங்கப்போ—நாளை நமச்கு வேலை யிருக்கிறது—நான் வருகிறேன்.

அ. வாருங்கள். [ஸ்ரீகிருஷ்ணன் போகிறார்.]

மாமா ஏதோ சூழ்ச்சி செய்கிறார், தெரியவில்லை, சோழ யன் குடுமி சும்மா ஆடாதென்பது போன; இல்லாசிட்டால் இச்சமயம் நம்முடைய விடுதிக்கு வரமாட்டார்.

தூர்யோதனன் வருகிறான்.

அ. யார் அது?

- து. அப்பா, அரவான், நான்தான் உன் பெரிய தந்தையாகிய தூர்யோதனன்.
- அ. வராகுங்கள்!—உட்காருங்கள்!—ஏது இவ்வளவு தூரம் வந்தது?
- து. அப்பா, உன்னிடம் ஒரு வரம் நாடி வந்தேன், அதை நீ கொடுக்கவேண்டும்.
- அ. பெரிய அப்பா, பகைவனென்றும் பாராமல், என்னிடம் வந்து நீர் ஒன்று கொடுக்கவேண்டும் என்று கையிரந்து வேண்ட, அதை நான் மறுப்பது தர்மமன்று. ஆயினும் நீர் கேட்பது இரண்டு நிபந்தனைக்களுக்கு உட்பட்டி ருக்கவேண்டும். முதலாவது பாரத யுத்தத்தில் உங்களையும் உங்களைச் சேர்ந்தவர்களையும் நான் கொள்ளலாகாது என்று கேட்கக்கூடாது, இரண்டாவது நீர் கேட்பது நான் தர்மப்படி கொடுக்கக்கூடியதா யிருக்கவேண்டும்.
- து. அப்படியே ஆகட்டும்.
- அ. ஆனால் கேளும்.
- து. வேறொன்றுமில்லை, யுத்தத்திற்குமுன் நடக்கவேண்டிய காரியங்களில் உன் உதவி கொஞ்சம் வேண்டியிருக்கிறது.
- அ. கேளும் என்றேனே.
- து. யுத்தத்திற்கு முன் களபலி கொடுத்தல் என்று முக்கிய மான கிரியையுண்டல்லவா? அக்களபலிக்குரிய தகுந்த லட்சணங்கள் அமைந்தவர்கள் எங்களில் ஒருவருமில்லை. உன்னிடம் அதற்குரிய லட்சணங்களெல்லாம் அமைக்கிறுக்கின்றன என்று பீஷ்மர் முதலியார் சொல்லக் கேள்விப்பட்டேன். ஆகவே அதற்குடன்பட வேண்டும் நீ, என்று கேட்க வந்தேன். நீ எனக்குக் கூறிய வார்த்தையைப் பொய்த்திடச் செய்யலாகாது.
- அ. [சற்று உற்றுப் பார்த்து, பிறகு கலை என்று கைக்கத்து] பெரிய அப்பா! உம்முகைய பெரும் ஜெரிபத்திற்கு மெக்கி

னேன் ! இந்த அரவான் உயிரோடு ருந்தால் நம்மை யெல்லாம் பாதிநாளில் படுசூரணமாக்கி விடுவான் என்று பயந்து இந்த யுக்தி எடுத்தாற் போலிருக்கிறது ; இது வரையில் இந்த மண்ணைக் கட்டிக்கொண்டு ஆண்டது போதாது, குலத்திற் பிறந்த பிள்ளையைப் பலி கொடுத்தாவது இன்னமும் இப்பாரை ஆளவேண்டுமென்று ஆசை யிருக்கிறதோலிருக்கிறது ! வாய் கூசாமல் இவ்வார்த்தையைக் கேட்டாரே ! இவ்வளவு கஷ்டமேன் உமக்கு ? இந்தப் பாழும் பூமியைத் தானே ஆளவேண் டும் நீர் வாரும் என்னுடன், என் பெரிய தங்கையிடம் அழைத்துச் செல்லுகிறேன், வாரும், அவரிடம் போய் தேகிடென்று கையிரந்து கேளும், இப்பார் முழுவதும் உமக்கு தானமாகக் கொடுப்பார் பாரும்.

து. ஒரு காலும் என்னுயிர் உள்ளளவும் அதற்கு உடன் படேன்.

அ. என்னுயிரைக் கேட்க மாத்திரம் உடன்பட்டர் போலும் ! —பெரிய அப்பா ! அப்படியே ஆகட்டும். வணங்காருடி மண்ணென்னப் பெயர் பெற்ற நீர் உமது தலையை வணக்கி என்னிடம் கையிரந்து கேட்க நான் மறுக்க மாட்டேன். அன்றியும் நான் கொடுத்த வாக்கினின்றும் தவறமாட்டேன்.

து. சந்தோஷம்—அப்பா, எப்பொழுது நீ களபசிக்கு வரவேண்டுமென்பதை நான் நாளை சொல்லி யனுப்புகிறேன். நீ உன் வார்த்தை தவறாமல் வந்து சேரவேண்டும்.

அ. அப்படியே ஆகட்டும். ஆயினும் பெரிய அப்பா, ஒன்று ஞாபகமிருக்கட்டும். நீரிற்குமிழியாக்கை என்பது போல் நிலையற்றது இத்தேகம். அது வரையில் இவ்வுடல் என்னுடையதாயிருந்தால் அதற்குடன்படுகிறேன், சம்சயம் வேண்டாம்—பெரிய அப்பா, உமது மனோரதம் பூர்த்தியாயிற்று ? இனி விடை பெற்றுக் கொள்ளலாமே !

து. சரி, நான் வருகிறேன்.

[புதப்படிக்கீர்ண.]

- அ. போய் வாருங்கள்—ஆயினும் போகுமுன் தயவு செய்து ஒரு சந்தைகம் நிவர்த்தி செய்து விட்டுப் போகவேண்டும். ஒருவன் விரலைக் கொண்டே அவன் கண்ணைக் குத்திக் கொள்ளச் செய்வது போல், உமக்கு இந்த யுக்தி யார் கற்றித்தது, உமது சகுணி மாமா?வா?
- இ. அதெல்லாம் உனக்கென்னத்திற்கு? நீ வாக்களித்ததை மறக்காதே!
- அ. உம!—எங்கள் பக்கம் ஸ்ரீ கிருஷ்ணன் என்று எங்கள் மாமா ஒருவர் இருக்கிறார் என்பதை மறவாதீர்!

[தூர்யோதனன் போகிறான்.]

காட்சி முடிகிறது.

இரண்டாம் இடைக் காட்சி.

—ஓடுகோ—

இடம்:—அபிமன்யுவின் விடுதிக் கடுத்த ஓர் தோட்டம்.

தாம்ராட்சனும், தூம்ராட்சனும்

ஒரு பெரிய கூட்டையத் தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

தா. இறக்கடா இக்கே! இந்த பழுவை எத்தனை தூரம் தூக்கிக்கொண்டு வருவது! [இறக்குகின்றனர்.]

நா. ஏன்டா! இப்பவே இவ்வளவு கஷ்டப்பட்டோமே, இன்னும் திரும்பிப் போகும்போது இதுக்குள்ளே அபை மன்யுவையும் தூக்கிக்கிறு போவதுமேடா, அதுக் கென்ன செய்யரது?

தா. அந்த அகோராட்சன் வந்தாலும் நமக்கு சொஞ்சம் சுலபமாயிருக்கும். நமக்கு ஒய்ந்தால் ஒரு கை சொடுப்பான். அந்தப்பாவி, என்ன இது கஷ்டமான வேலை, தலை போனாலும் போகுமென்று, தப்பித்துக் கொண்டான என்ன?

கடோற்கஜன் திடீரென்று அகோராட்சன் ரூபத்துடன்
அவர்கள் எதிரில் தோன்றுகிறன்.

க. அப்படிச் செய்வேனு தமிய நானு!

நா. அட்டா! எங்கேபடா அப்பா திடீரென்று முளைத்தாய்?

தா. எப்படியாவது வந்து சேர்ந்தாயே அப்பா அது போதும்.

நா. இத்தனை காலம் எங்கிருந்தாய்?

க. உங்கள் பிள்ளை தான் வந்து கொண்டிருந்தேன். நீங்கள் புறப்பட்டவுடனே சௌபலன் என்னை அழைத்து சமாசாரத்தைக் கூறி உங்களுக்குத் துணையாகப் போகச் சொன்னார். நான் உடனே உங்களைப் பின் தொடர்ந்தேன். உங்கள் பின்னாலேயே சற்று தூரமாக வந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையே உங்களால்! மடையர்களே! நான் செய்ததை நம் முடையப்பைக்கவர்களில் ஒரு சாரணன் ஒருவன் செய்திருந்தால் உங்கள் கதி என்னவது! இனியாவது ஜாக்கிரதையாகப் பிழையுங்கள்—சரி, மேல் நடக்கவேண்டியதைப் பார்ப்போம். என்ன இங்கே இறக்கி விட்டார்கள் இதை?

தா. இதிலே ஒரு கஷ்டமிருக்கிறதப்பா, இந்தப் பலகாரத்துடன் இதை இவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு வந்ததே எங்கள் பாடுபோதும் போதுமென்றாயது. இனி அபிமன்யுவைப் பிடித்து இதில் அடைத்து வந்தவழி தூக்கிக்கொண்டு போவதென்றால் மிகவும் கஷ்டமாயிற்றே என்று யோசிக்கிறோம். நீ எங்களைப் பார்க்கிலும் மூத்தவன், இத்தொழிலில் நிகரில்லை பென்று கை தேர்ந்தவன். இதற்கு நீதான் ஒரு யுக்தி செய்யவேண்டும்.

- க. எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது, இதைப் பரிசோதித்துப் பார்த்த பாண்டவர்களுடைய சாரணர்களையெல்லாம் எமாற்றியாயது, இனி இந்தப் பணியாரம் என்னத்திற்கு? இதை நாம் மூவருமாகப் புசித்துவிட்டால் பனுவ குறைந்துபோகும்.
- தா. நாங்கள் சாப்பிட்டாயிற்று வயிறு நிரப்ப, இனி ஒரு கவளமும் எங்களால் தின்னமுடியாது
- க. எனக்குப் பசியாயிருக்கிறது. நான் கொஞ்சம் சாப்பிடுப் பரார்க்கிறேன்.
- தா. தாராளமாய்ச் செய். [கடோற்கஜன் தின்ன ஆரம்பிக்கிறுன்.] உங்கு இஷ்டமான அளவு புசி. நீ ஒரு வாரம் புசித்தாலும் மாளாது, பாதி கூடை பலஹாரம் நிரம்பி யிருக்கிறீத!
- தா. என்னடா! அது, கூடை ஆடுகிறது! [உள்ளே பார்த்து] அட்டா! பாதி பலஹாரம் மாண்டு போய் விட்டத்டா! எப்படித் தின்கிறுன் பார்!
- தா. ஏன்டா அப்பா! நீ என்ன பேயா, பிசாசா! இப்படித் தின்கிறுயே! நீ ஒரு ராட்சசானுகப் பிறந்திருக்கவேண்டும்!
- க. [தின்று கொண்டே] அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.
- தா. அடே அப்பா! எல்லாவற்றையும் தீர்த்து விடாதே! கொஞ்சம் வைத்துவை. அபிமன்யு வந்து பார்த்தால் ஒன்றுமில்லா திருக்கக் கூடாது!
- க. [கூடையினின்றும் தலையைத் தாக்கி] என்னடா அது! படுக்காளிப் பயல்களே! கொண்டுவந்தவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கொண்டுவந்திருக்கக்கூடாதா! இவ்வளவுண்டு கொண்டு வந்து விட்டு, அதிலும் கொஞ்சம் மிகுந்திவை என்கிறீர்களே!
- தா. அப்பா! அந்த மட்டும் கொஞ்சமாவது மிகுந்து வைத்தாயே!

- தா. என்ன வயிறுடா அப்பா உனக்கு ! பாம்பு வயிறு ! இவ் வளவையும் சாப்பிட்டும் அப்படியே இருக்கிறதே !
- தா. அந்த மட்டும் கூடை பருவ எல்லாம் குறைந்து விட டதே !
- தா. முன்புபோல் அதை மூடி விடுவோம். [அவ்வாறே செய்து] இது சரிதான், இனி அந்த அபிமண்யுவைப் பிடிக்கவேண்டுமே— அதற்கென்ன செய்வது ?
- தா. அகோராட்சா, நீதான் அதற்கு ஒரு யுக்தி சொல்ல வேண்டும்.
- க. நான் சொல்லுகிறபடி செய்யுங்கள். நீங்கள் இங்குதானிருங்கள், நான் மெல்ல அவனிடம் போய் உங்கள் மாமானார் உமக்கு பலஹாரம் அனுப்பி யிருக்கிறார், அதை உங்களுக்குக் காண்பித்து விட்டு, அரண்மனைக்கு எடுத்துக் கொண்டு போகும்படிச் சொன்னார்கள், என்று சொல்லி, இங்கு அனுப்புகிறேன். அவன் வந்ததும் ஒரு வன் வாயைப் பொத்தி விடுங்கள், மற்றொருவன் கையைக் கட்டி விடுங்கள், பிறகு இருவருமாக இக்கூடைக்குள் அவனைப் போட்டு, மூடி எடுத்துச் செல்லுங்கள் சௌபலன் அரண்மனைக்கு, நான் அருகில் இருந்தால் ஏதாவது சந்தேகப்படுவான். ஆகவே பின்னால் வருவதுபோல் மறைந்து, சகுனியின் அரண்மனையில் உங்களை வந்து சந்திக்கிறேன். பிறகு நம்முடைய பாடு கொண்டாட்டம் தான் !
- தா. ஆம் ஆம். அப்படியே செய், நல்ல யுக்திதான்—
- க. அவன் சின்ன குழந்தை, பாவம், அதிகமாகக் கஷ்டப்படுத்தாதீர்கள்.
- தா. இல்லை இல்லை, நீதோ, சீக்கிரம்.
- [கடோற்கஜன் போகிறான்.]
- தா. என்னமாடா அவ்வளவு பலஹாரத்தைத் தின்றன் அவன் !

நா. அது ஒரு மாதிரியான வியாதியடா, என்ன தின்றாலும் பசி அடங்குகிறதில்லையாம்.

தா. அபிமன்யு வந்த உடன் நான் இந்த மூடியை எடுத்துக் காட்டுகிறேன். அவன் உள்ளே பார்க்கும் சமயத்தில் நீ அவன் வாயைக் கட்டிவிடி, நான் கையைக் கட்டி விடுகிறேன். ஜாக்கிரதை ! அதோ வருகிறான் போவிருக்கிறது. கடோற்கஜன் அபிமன்யு உருவத்துடன் வருகிறான்.

க. எங்கேயோ அப்பா, என் மாமனூர் அனுப்பி வைத்த பலஹாரம் ?

தா. இதோ இக் கூடையில் வைத்திருக்கிறது.

[மூடியைத் திறந்து காட்டுகிறான், கடோற்கஜன் உள்ளே பார்ப்பதுபோல் குனிய, அவன் வாயை தாம்ராட்சன் கட்டி விடுகிறான், தாம்ராட்சன் அவன் கையைக் கட்டிவிட, இருவருமாக அவனைத் தூக்கி அக்கூடையில் போட்டு மூடி விடுகிறார்கள்.]

நா. ஏதாவது சப்தம் கிப்தம் போட்டாயா, அப்படியே ஆற்றில் போட்டுவிடுவோம் !

[இருவருமாகத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.



முதல் அங்கம்

முன்றும் காட்சி.

கிடம்:— உபலாவ்யத்தில் தர்மராஜன் விடுதி.

தர்மராஜன், பீமன், அர்ஜுனன், நதுலன், சகதேவன், குவேதன், அரவான் முதலியோரும் மற்ற அரசர்களும் வீற்றிருக்கின்றனர்.

த. அர்ஜுனா, என்ன கிருஷ்ண மூர்த்தி இன்னும் சபைக்கு வரவில்லை.

அர். நான் இங்குவரும் பொழுது அழைக்கேன், நிமுன்புபோ பிறகு நான் வருகிறேன் என்று சொன்னார்.

க. தர்மராஜனே, நம்முடைய பட்சம் இருக்கும் வீரர்களை எல்லாம் வகுத்த முறையினைக் கூறுகிறேன், அதில் ஏதா வது மாற்ற வேண்டியிருந்தால் தங்கள் அபிப்பிராயத்தை தெரிவிக்கவேண்டுகிறேன்.

த. சேனுபதி, சற்றுபொறும். கிருஷ்ணமூர்த்தி வந்தவுடன் தெரிவியும். அவருடைய அபிப்பிராயத்தைத் தான் முக்கியமாக நாம் எல்லோரும் கேட்கவேண்டும். அவர்களைகிரம் வந்து விடுவாரென்று நினைக்கிறேன். வந்தவுடன்— இதோ வந்து விட்டார்!

ஞாகிநாஷன மூர்த்தி வருகிறார்.

த. வரவேண்டு, வரவேண்டும்! கிருஷ்ணமூர்த்தி! [எல்லோரும் அவருக்கு நமஸ் கரிக்கின்றனர்; கிருஷ்ண மூர்த்தி ஒரு மூலையிற் போய் உட்காருகிறார்.] ஸ்வாமி! இதென்ன புது மையாயிருக்கிறது! இன்றைக்குத் தாங்கள் சாதாரணமாக உட்காரும் அரி ஆசனத்தை விட்டு ஒரு மூலையில் உட்காரவேண்டிய காரணம் என்ன?

பீகி: நான் எங்கு உட்கார்ந்தாலென்ன?

- த. ஸ்வாமி, உடம் பேதாவது அசௌக்கியமோ ?
- பீரிகி. உடம்பு இதுவரையில் சௌக்கியமாகத் தானிருக்கிறது.
- த. தாங்கள் கூறுவது எனக்குப்புலப்படவில்லை. மனதில் ஏதாவது அசௌக்கியமோ தங்களுக்கு ?
- பீரிகி. மனசை எப்பொழுதும் இருக்கிறபடி தானிருக்கிறது !
- த. கிருஷ்ணமூர்த்தி ! தாங்கள் ஏதோகோபம் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஸ்வாமி ! நான் ஏதாவது தெரிந்தும் தெரியாமலும் பிழை இழைத்தீரை, எனது தம்பிமார்கள் ஏதேனும் தவறு இழைத்தார்களா, அல்லது மற்றுமுள்ள அரசர் முதலியோர் ஏதேனும் தமது மனம் கலங்கச் செய்தார்களா ? தயைகூர்ந்து தெரிவித்தருள வேண்டும், அப்படி ஏதாவது இருக்குமாயின், அதற்குத்தக்க பிசாயச்சித்தம் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
- பீரிகி. நீங்கள் ஒன்றும் தவறு இழைக்கவில்லை, செய்வதெல்லாம் நான் தானே !
- த. ஸ்வாமி ! தமியேனத்தாங்கள் இவ்வாறு பரிசோதிப்பது தர்மமா ? இன்னதென்று கூறுமே.
- பீரிகி. சமயம் வரும் பொழுது சொல்லுகிறேன். இப்பொழுது கால தாமதம் செய்யலாகாது. நாளையுத்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி யோசியுங்கள்.
- த. தங்கள் சித்தம் ! சேனுபதி, தாம் நமது ஹீராக்களை யெல்லாம் வகுத்ததைத் தெரிவியுங்கள், எங்கள் குலதெய்வத்திற்கு.
- பீரிகி. குலதெய்வத்திற்கென்னவோ குறைச்சல் இல்லை !
- க. அப்படியே—பீமன், அர்ஜூனன், அபிமன்யு, சாத்தகி, திருஷ்டத்துய்மன், அரவான், என்னுடன், இவ்வெழும் வர்களையும் அதிரதர்களாகவும், சிகண்டி, விராடன் தர்மராஜன், பாஞ்சாலன், இந்நால் வரையும் மகாரதத்தலைவராகவும், உத்தமோசா, உதார்மனு, நகுலன், கடோற்க

ஜன், இந்நால்வரையும் சமரதத்தலைவராகவும், சகதேவன், அஞ்னவர்மா, இளம்பஞ்ச பாண்டவர்கள் மற்று முள்ள அரசகுமாரர்களை அர்தரதத்தலைவராகவும், வகுத்துள்ளேன்—தங்கள் அபிப்பிராயம் இவ்விஷயத்தில் எப்படியோ?

பீர்தி. சேனைபதி, என்னையேன் கேட்கிறீர்கள்! சகல சாஸ்திரங்களிலும் வல்லவனுகிய சகதேவனைக்கீருங்கள்.

த. சகதேவா, என்ன கிருஷ்ணமூர்த்தி என்று மில்லாவன் னைம் இப்படி கூறுகிறார் இன்றைக்கு, நீ ஏதாவது அவருக்கு அபசாரம் செய்தாயா?

ச. அண்ணே, என் உள்ளம் அறிய நான் ஒரு அபசாரமும் செய்யவில்லை.

பீர்தி. சத்தியத்திற்குட் பட்டவன் சகதேவன், அவன் தவறி எழுப்பானு என்ன?—அது கிடக்கட்டும். நீங்கள் எல்லாம் குருகேஷத்திரத்திற்கு எப்பொழுது புறப்படப்போகிறீர்கள்?

த. ஹரி ஹரி! நான் என்ன வார்த்தை கேட்கிறேன்! ஹே! கிருஷ்ணமூர்த்தி! தாங்கள் இல்லாமல் நாங்கள் மாத்திரம் குருகேஷத்திரம் போவதா. உயிரில்லாமல் உடல் அனுவளவு அசையும்மா?

பீர்தி. அதைத் தான் சொல்லவா யெடுத்தேன். இப்பொழுது இந்த உலகம் என்ன உரைக்கிறது தெரியுமோ உமக்கு? பாண்டவர்கள், பாபம் நிரம்பசாதுக்கள், இந்தப்பாபி பச்சைவர்ணன் ஒருவன் நடுவில் இருந்து அவர்களைப் பாழாக்குகிறான், அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள், இத்தனை கலகமும் இவனுல் தான், என்று தூறுகிற தென்னை! இந்தப்பழி எனக்கு வேண்டாம் இனி!

த. ஸ்வாமி! பாமர ஜனங்கள் ஒருகால் அவ்வாறு உம்மைப் பழிப்பார்களே யோழிய, உத்தமர்கள் உம்மீது ஒரு குறையும் கூறுமாட்டார்களே! தாங்கள் எங்களுக்குப் போதிப்பது எப்பொழுதும் நற்போதனையல்லவோ?

பீரிகி. அதன் பிரகாரம் யார் நடக்கிறார்கள்?

த. அதன் பிரகாரம் யார் நடவாமற் போனது? ஹெ கிருஷ்ண மூர்த்தி! தங்களுடைய மனதில் ஏதோ இருக்கின்றது அதை இன்னதென்று தயவு செய்து சொல்லுங்கள்.

பீரிகி. வேறென்று மில்லை. நான் எதற்காக இந்த கஷ்டமெல்லாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று யோசிக்கிறேன். நாம் மேற் கொண்ட வேலை எப்பொழுது முடியுமோ, ஏதாவது இடையில் நோக்கு ஒடியுமோ, என்று இரவும் பகலும் வயிற்றில் வாளைச்கட்டிக்கொண்டு, ஆசாரம் நித்திரையில்லாமல் அவதிப்பட்டு, ஐவர் பிழைத்தாற்போதும், அவர்கள் சுபதம் நிறைவேறினுற் போதும், அண்க்குவிரித்த கூந்தல் முடித்தாற்போதும், என்று ஒரு கணம் ஒய்வின்றி நான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், உங்களுக்குள்ளேயே பகைவருடன் உறவாடிபவர்களிருந்தால், நான் எடுத்துக்கொள்ளும் கஷ்டமெல்லாம் எதற்காகவது? இப்பொழுதே இப்படி இருப்பவர்கள், நாளை யுத்தம் ஆரம்பித்த பிறகு, கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்று, எஃபதுபோல, தாயாதிகளெல்லாம் நீங்கள் ஒன்று சேர்ந்து விட்டு, இந்தக்கிருஷ்ணன் தான் இது வரையில் நம்மை யெல்லாம் ஒருங்குசேர ஒட்டாமற் செய்தான், கழுவுக்கேற்ற கோழுட்டி இவளைப்பிடி, என்றால் நான் என்ன செய்வது? இந்தக் கஷ்டமெல்லாம் எனக்கென்னத்திற்கு? உங்களுடன் குருசேத்திரம் போவானேன், அப்புறம் கஷ்டப்படுவானேன்? பள்ளிக்கூடத்திற்குப் போனால் உபாத்தியாயர் அடிப்பார், போகா விட்டால் யார் அடிப்பார்? என்பது போல, நான் யுத்தத்திற்கு வரவில்லையப்பா. நீங்கள் போய் வாருங்கள்—நான் வருகிறேன். [எழுங்கிருக்கிறார்.] ஸ்வாமி! தேவரீர் எங்களைத்தனியே விட்டுப் போகிறேன் என்று சொல்லவும் உமது மனம் துணிந்ததல்லவா?

இது நான் செய்த தீவினையின் பயனுகும். உப்முடைய மனம் போனபடி யெல்லாம் சொல்லும். நாங்கள் என்ன வோ உம்மைவிடப் போகிறதில்லை, பெருமாளில்லாமல் திருநாள் நடவாதெண்பது போல் உம்மைவிடடு ஒருங்காரி யமும் நாங்கள் செய்யப் போகிறதில்லை. உங்களுக்கு இப்படிப் பட்ட மனஸ்தாபம் வந்ததற்குக் காரணத் தைக் கூறவேண்டுகிறேன். என்ன நாங்கள் உள்ளுக்குள்ளே எங்கள் பகைவருடன் உறவாடுகிறது? வாஸ்தவ மாய் நான் ஒன்றும் அறிகில்லை. அதை மாத்திரம் உடனே எங்களுக்கு அறிவிக்க வேண்டும். ஸ்வாமி! தேவரீர் பாதமே எங்களுக்கு எச்சமயத்திலும் கதி யென்று பற்றிடேனும்! உமக்கு விருப்பமிருந்தால் எங்களை உத்தத்துத்தள்ளி விட்டுப்போம்!

[காலைப்பற்றப் பார்க்கிறோர்.]

பீஞ்சி. ஹா! ஹா! வேண்டாம்! வேண்டாம்! தருமராஜனே தாம் எனக்கு மூத்தவர்! இங்னனம் செய்யலாகாது. எழுந்திரும், உட்காரும்! [கைலாகு கொடித்து எழுப்பி ஆசனத்தில் அமரசெய்கிறார்] இது நியாயமல்ல.

த. ஹே கிருஷ்ண மூர்த்தி! தாம் செய்வது பாத்திரம் நியாய மாகுமா? இழியோர்களாகிய நாங்கள் ஏதாவது தவறி மூத்தால் அதைச் சீர்திருத்தி வைக்க வேண்டியகடமை உம்முடையதாயிருக்க, நடு ஆற்றில் விட்டது போல் எங்களை விட்டுப்பிரிவதாக இச்சமயம் தாங்கள் சொல்லலாமா! இப்பொழுதாவது சமாசாரம் இன்னதென்று சொல்லும்.

பீஞ்சி. நான் என்னென்று சொல்வது? அம்மையார் மெழுசு மொக்கிட்ட இடத்தில் அறியாதவள் முன் தானையால் அழித்தாள் என்பது போல, பெரியோர்கள் கஷ்டப் பட்டுச் செய்யும் பெருங்காரியங்களை யெல்லாம் சிறியவர்கள் சிதைத்து விடுகிறார்கள். அதையின்ன தென்று கூறுவேணுகில் என் பேரில் குற்றும் தான் மிகுதியாகும்!

த. ஜோ! இன்னும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! ஹரிவாசதேவரே! அப்படிப்பட்ட காரியம் என்ன இரகசியாய் நடந்திருக்கிறது சற்றே தெரியியும், தவறி மூத்தவர்கள் என் தம்பிமார்களா யிருந்த போதிலும் தண்டிக்கிறேன். சங்கோசமின்றிக் கூறும், வெளிப் படையாய்.

பீரிகி. கேளும் தர்மாஜனே, தூர்யோதனதீயரெல்லாம் அடியுடன் அழிய வேண்டி முகர்த்தம் வைத்து நாம் ஆயுத பூசை முடித்து குருகேந்த்திரம் புக நாம் எண்ணியிருக்க, தூர்யோதனன் இவ்விடம் வந்து தான் வெற்றி பெறும் படியாகவும் உன்னுது தலை அற்று விழும்படியாகவும், நாள் வைத்துக்கொண்டு போயிருக்கின்றான் நம்மவர் ஒருவரிடமிருந்து?

த. வாஸ்தவமாகவா? இது தங்களுக்கு எப்படித்தெரிந்தது?

பீரிகி. அவனே எண்ணிடம் சொல்லி விட்டுப்போனேன், நேற்றிரவு எண்ணிடம் வந்து, கிருஷ்ண, உன்னால் இனி என்ன முடியும், நான் வெற்றி பெறும்படியாகவும், தர்மன் தலை அற்றுவிழும்படியாகவும் எனக்கு சகல சாஸ்திரவள்ளவ ஞகிய சகதேவனே நாள் குறித்திருக்கிறோன்—

சகதேவனும் அரவானும் தவிரமற்றவர்களேல்லாம். சகதேவனு!

பீரிகி. ஆம். உங்களுக்கு சங்தேகமென்னத்திற்கு? இதோ இருக்கிறாரே தம்பி, அவரை நேராகக் கேட்டுப்பாருங்கள் வேண்டுமென்றால்.

பி. அடே! சகதேவா! வாஸ்தவம் தானு இது?

த. ஆம் அன்னு, வாஸ்தவம் தான்.

பி. அடே! பிராத்துருத்துரோகி! அப்படியா செய்தாய்! நமது அண்ணலுக்கே துரோகி ஆனுயாசி! அடேபாடி! கௌரவர்களை முடிப்பதன்முன் இந்தக்கதையால் உண்ண முன்பு முடிக்கிறேன் இதோ!

[சகதையை ஓங்குகிறோன்.]

த. பிரோ! பொறுச்சற்று! என்ன நேரிட்டாலும் ஆத்திரத் திற்கு இடங்கொடுக்கலாகாது. பொறு, உண்மையை விசாரிப்போம்—தம்பி சகதேவா! இப்படிவா என்னருகில், நீ எனக்கு துரோகம் செய்வாய் என்று நான் நம்ப மாட்டேன். என்ன நடந்தது சொல் அப்பா!

ச. அண்ணு, நடந்ததைச் சொல்கிறேன் கேளும். நமது குலத்திலுகித்தோனுகிய தூர்யோதன ராஜன் எந்தீச வெகிண மூர்ந்து நேற்றிராத்திரி என் விடுதிக்கு திடீ ரென்று வந்தார். நமது பகைவனுயினும், நமக்குமுன் பிறந்த மூத்தோனுயிற்றே என்று, நான் மரியாதையுடன் வரவழைத்து, ஆசனமளித்து வந்த காரியம் என்ன வென்று வினவ, நீசுகல் சாஸ்திரவல்லவனைக் கேள்விப் படுகிறேன், அந்த சாஸ்திர விஷயமாக ஒரு கேள்வி கேட்க வந்தேன் என்றார். இன்னது கேட்கப் போகிறோ என்று அறியாது, நான் அறிந்ததை உமக்கறி விக்கத் தடையில்லை என்று உரைத்தேன். அதன் பேரில் நாங்கள் நாளை நடக்கப்போகிற பாரதயுத்தத்தில் வெற்றி பெற ஆயுதம் எடுக்கச்சரியான லக்னம் வைத்துக்கொடுக்கவேண்டும், அது எப்படி இருக்கவேண்டுமென்றால், தர்மாஜன் தலையற்று தரையிது உருளும்படியான தாயிருக்கவேண்டும் என்று சொன்னார். சாஸ்திரத்தில் ஒரு வன் அறிந்ததைக் கேட்பவர்களுக்கு உண்மையாய் உரைத்திடவேண்டும் என்னும் நியாயப்படியும், நான் அவருக்கு அறியாமல் அளித்தவாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், வரப்போகிற அமாவாசை இரவி ஆயுதமெடுப்பிராயின் அப்படியே ஆகும் என விடைகொடுத்தேன், இதுவே நடந்தது.

த. [அவனைக்கட்டி அணைத்து] தம்பி! தம்பி! சகதேவா! இது வரையில் நீ எனக்கு தம்பி அல்ல, இன்று முதல் தான் எனக்குச் சரியான தம்பி! சத்தியநெறி தவறுத நித்தியனே! உன்னை ஒப்பார் ஆர் இவ்வாருலகில்! சத்திருவென்

றும் பாராமல் சத்தியம் உரைத்தலே ! அந்தசத்தியமே உன் ஜினக்காக்குமாக ! ஹே கிருஷ்ண மூர்த்தி ! ஹே சபையோரே ! நாளை யுத்தத்தில் நான் வென்றாலும் சரி, தோற்று எலும் சரி ! இந்தராஜ்யம் எனக்கு வந்தாலும் சரி, போன எலும் சரி ! நாங்கள் செய்த சபதம் நிறைவேறினாலும் சரி, நிறைவேறாலும் சரி ! இவையனைத்தும் எனக்குப் பெரிதல்ல, சாஸ்திரப்படி சத்திய நெறிதவரூத சகதேவ ஜினத் தம்பியாகப் பெற்றத்தருமன் என்கிற அந்த ஒரு பெயர் போதும் எனக்கு !—காயாம் பூவண்ணனே ! எம் கண்ணனே ! கிருஷ்ண !—உலகுள்ளாவும் அழியாப் புகழ் அவனுக்கு என்றும் நிலைத்திருக்கும்படி உமது திருவாயால் ஆசிர்வாதம் செய்யும்!

[கிருஷ்ணனருகில் சகதேவனை அழைத்துச் செல்கிறார்.]

பிரிகிஃ: சபாஷ் ! சபாஷ் ! சரிதான் !—கேட்டார்களா சபையோர்களே ! இவர் பெரியவராயிற்றே, இதற்கு ஏதாவது பரிந்தாரம் செய்வாரென்று இதை இவருக்குத் தெரிவித்தால், என்டா இப்படிச் செய்தாய் புத்தியில்லாதவனே, என்று அவனைத் தண்டிப்பதைவிட்டு, அவனைக்கட்டியனைத்து உச்சிமுகங்கு முத்தமிட்டுப் புகழ்கிறார் ! இந்த அஙியாயத்தை நான் ஆருடன் சொல்லி ஆறுவது? தன் தலை தரைமீதுருள லக்னம் வைத்துக்கொடுத்த தம்பியை மெத்தவும் புகழ்கிறார் தர்மாஜன் ! எல்லாம் உள்ளுக்குள் ஏதோ உளவாயிருக்கிறது. கடைசியில் நான் ஒரு வன் தான் பழிக்காளாவேன் போதும். விதை வினைய வேணும் என்று நான் பட்டபாடெல்லாம் விழுலாக்கிரைத்த நீராச்சு ! விருதாவாக எனக்கு பேச்சாச்சு ! விவகாரம் கெட்டுப் போச்சு !—தர்மாஜனே ! அதிகாரி வீட்டில் திருநித்தலையாரி வீட்டில் ஒளிந்து வைத்தது போல், இதை உய்மிடம் சொல்லி கொண்டேனே ! அக்கரைக்காரருக்கில்லாத காரியம் அயலாருக்கு என்ன வந்தது வீர்யம் ! இனி நீர் உமது இஷ்டப்பாடி. நடத்திக் கொள்ளும், என்னை ஒன்றும் கொள்கிற். கேட்டாய்டா அப்பா, பிரமா, நடந்த சமாசாரத்தை யெல்லாம் ?

பி. கேட்டேன் கிருஷணமூர்த்தி! எங்கள் அண்ணுவக்கு இந்த சாஸ்திரங்களைல்லாம் படித்துப்படித்து தான் புத்திகெட்டுப்போயிருக்கிறது!-அடே அர்ஜானு! இவர்களையெல்லாம் இனிநம்புவதிற் பிரயோஜனமில்லை, எடுத்தன்காண்டுபத்தை! எடுத்துக் கொண்டேன் நான் என்கதையை! நாமிருவரும் இட்சணம் புறப்பட்டுப் போய்நமது ஆயுதங்களைக் கையில் பிடித்துக் கொரவர்களைப் பஞ்ச பஞ்சாகப் பறக்கடித்து நாம் செய்த சபதத்தை யும் முடித்து பாஞ்சாவியின் கூந்தலையும் முடித்து வருவோமாக! பதினெட்டு நாள் நமக்கென்னத்திற்கு, பாதி நாள் போதும் நமக்கு! புறப்படு உடனே! என்ன யோசிக்கிறும் கீடும்?—நீவராவிட்டால் நான் மாத்திரம் போகிறேன் இதோ!

[புறப்படுகிறன்.]

அர். [மீமனைத் தடுத்து] அண்ணை பிரீமா, கொஞ்சம் பொறு. எதற்கும் கிருஷணமூர்த்தியை ஒரு வார்த்தை கேட்டு விட்டு எதுவும் செய்வோம்—கிருஷணமூர்த்தி, இதற்கேதாவது பரிஹாரம் தாம் சொல்லுகிறீரோ அல்லது பிரீமேனனுடன் புறப்படுவதற்கு எனக்கு உத்தரவு கொடுக்கிறீரா?

பி. கிருஷணமூர்த்தி! நீ கேட்பது ஒரு விந்தையாயிருக்கிறது! செய்வதற்கு நீங்கள், பரிஹாரத்திற்கு நானே? சகலசாஸ்திர சம்பன்னனுண சக்தேவனையே கேட்டுப்பாரேன்.

ச. ஹே கிருஷணமூர்த்தி! இதுவும் உமது திருவிளையாடலோ? மாயனே! உம்முடைய மாயை யெல்லாம் நான் நன்றாய் அறிவேன் என்று மதியும். சிள்ளையையும் கிள்ளி விட்டுத்தொட்டிலையும் ஆட்டுகிறதுபோல் சீர் எல்லாவற்றையும் செய்யும்!—உம்—இதற்குப் பரிஹாரம் சொல்லவா, பாரத யுத்தமே நடவா வண்ணம் யார்க்கம் சொல்லுகிறேன்—கேட்கிறீரா?

பி. அட்டா! எதோ சொல் கேட்போம்.

ச. முதலில் எங்கள் ஜவருக்கும் மு—

பீநிகி. சகதேவா! பொறு! பொறு! இப்படிவா இதை ரகசிய மாக என்னிடம் சொல். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பதுபோல தூர்யோதனன் சாரணர் எங்கு ஒளித்திருக்கிறார்களோ யாருக்குத் தெரியும்? என்காதோடு சொல், [ரகசியமாய் தவணுடன் பேசுகிறார்.]

பி. அன்னை! இதெல்லாம் என்ன? சிறுவன் ஏதோ உள்ள விட்டான் என்று நிரும் அஞ்சகிறீர். கிருஷ்ணரார்த்தி யும் பயப்படுகிறார்! பிமண் கையில் பெருங்கதை ஒன்றிருக்கும் வரையிலும், அர்ஜானன் கையில் அந்தக் காண்டைப்பம் இருக்கும் வரையில், உம்முடைய உடலில் ஒரு ரோமம் கீழ்மூலம் படியும்படிச் செய்ய தூர்ஜனர்களாகிய தூர்யோதனுதியரால் முடியுமோ?

பீநிகி. [சகதேவனுடன் சபை கடவில் வந்து] சபாஷ்! சபாஷ்! என்னவோ என்று எண்ணி தேனன். உலகில் உண்ணீவிட புத்தி சாலி கிடையாதென்று நாங்களைல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டியதே!-கேட்டாரா, தர்மராஜனே, சபை யோர்களே! நம்முடைய சகதேவன் மகத்தான யுக்தி செய்திருக்கிறேன்; சாஸ்திர தர்மத்தையும் காப்பாற்றி, பகைவருக்கும் சாஸ்திரப்படி நாள் பார்த்து, நமக்கே ஜெயமுண்டாகும் படியாகவும் ஏற்பாடு செய்திருக்கிறேன்! இதன் விவரத்தைப் பிறகு சொல்லுகிறேன். இப்பொழுது சூட்சமமாய் அறியுங்கள். தூர்யோதனன் நாளைக்குத் தான் அமாவாசை யென்று ஆயுதமெடுக்க நிச்சயித்திருக்கிறேன்; காலகதியில் கிரஹங்களின் மாறு பாட்டால் இன்றைக்கே அமாவாசை கொஞ்சம் ஆரம்பமான்டு, ஆகவே இன்றைத்தினமே நாம் பிதுர்க்கட்சீ முடித்து, அமாவாசைக்குரிய காரியங்களைச் செய்து—தக்கபடி களபவி கொடுத்து—ஆயுத மெடுப்போமாயின் நமக்கே ஜெயமுண்டாகும் என்பதற்குச் சந்தேகமில்லை.

த. ஐவரைக்காக்க அவதரித்த அருந்தெய்வமே! மிகச் சந்தோஷம்; அப்படியே செய்வோம். ஆயினும் ஏதோ தக்க

படி களபலி கொடுக்கவேண்டு மென்றிரே, அதென்ன சற்று விவரமாகச் சொல்லும், அதன்படியே செய்வோம்.

பீரிசி. ஆமாம் அதை மறந்தேன். அது ஒரு கஷ்டம் இருக்கிறது.

த. கஷ்டமென்ன? எத்தனை ஆயிரம் எருமை, ஆடு, கோழி முதலியன வேண்டும், சொல்லும், அதை அரைநாழிகையில் வரவழை முத்து விடுகிறேன்.

பீரிசி. அம்மாதிரியான சாதாரண பலி யெல்லாம் நமக்கு இப்பொழுது பிரயோஜனப்படாது. நாம் எடுத்துக் கொண்ட வேலையோ மலை பாண்டமாகிற வேலை; அன்றியும் தூர்யோதனன் திவ்யமான பலி கொடுத்து பராசத்தியைப் பூஜித்து ஆயுதமெடுக்கத் தீர்மானித்திருப்பதாகக் கேள் விப்பட்டேன்; ஆகவே, அவனுக்கு அபரெஜயமும் நமக்கு ஜெயமும் தரும்படியாக வீரமாகாளிக்கு உத்தமமான பலியைக் கொடுத்து ஆயுத மெடுக்க வேண்டும் என்று தோற்றுகிறது. அதற்கு உமது எண்ணம் எப்படியோ?

த. ஸ்வாபி! தாம் என்னைக் கேட்பது நரிவாலைக் கொண்டு கடலாழும் பார்ப்பதுபோ விருக்கிறது. எஸ்லாம் அறிந்த தமக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்; அடிக்கடி என்னை இவ்வாறு பரிசோதியாதீர்—தாம் இன்னது பலி கொடுக்க வேண்டுமென்று சொல்லும் அப்படியே செய்கிறேம்.

பீரிசி. நான் அறிந்த வரையில், தேசத்தில் முப்பத்திரண்டு எட்சனங்கள் முற்றிலு முடையவனும், சத்திய சவுச ஆசார விவஹார மூன்றாவனும், வீரப்பிரதாப அதிரத்தலைவனும், எதிரோமக் காரனும், இருக்கும் படியான சுத்த வீரன், வீரமாகாளிக்கு நரபலியாகக் கொடுத்தால், எத்தனை பெயர் எத்தனை சாஸ்திரம் பார்த்து நான் வைத்துக் கொடுத்தபோதிலும், எவ்வளவு வேறு பலியிட்டுப் பூசை செய்து ஆயுதமெடுத்தாலும், அந்த தூர்யோதனஞ்சியருக்கு ஜெயம் கிடைக்காது, நமக்கே கிடைக்குமென்று

நப்புகிறேன்—என்ன ஈகைக்கிண்றும் அப்பா குழந்தாய், அரவானே?

- அ. ஒன்றுமில்லை! உமது வேலையைப் பாரும் தயவு செய்து.
- த. ஸ்வாமி, நீர் சொல்வது ஆகுங் காரியமாகத் தோன்ற வில்லையே! நீர் கூறும்படியான சர்வ லட்சணமும் கூடிய வர் ஆர் இருக்கிறார்கள்? அப்படி யாராவது இருந்தபோ தினும் மமக்கு களபவியாக ஒப்புக்கொள்ளுவார்களா? இதற்குத் தாம் தான் ஒரு யோசனை சொல்லவேண்டும்.

- பீர்தி.** எனக்கு ஒன்றும் தோற்றவில்லை. இது நீர் சொல்லுகிற படி சற்றேற்றக்குறைய அசாத்தியமான காரியம்தான். கடையில் விற்கிற பண்டமா, காசு கொடுத்துக் கொள் வோம் என்பதற்கு நான் குறிய லட்சணங்களும் குணங்களும் கூடியவர்கள் இவ்வுலகில் நாலைந்து பெயர்தான் இருக்கிறார்கள்.

- த. அவர்கள் யாவர்?

- பீர்தி.** சல்லியனெருவன் இருக்கிறார்கள், அவனை தூர்யோதனன் சூதால் அவன் பக்கம் படைத்துகின்றாய்ப் போய் விட்டான்.

- த. பிறகு?

- பீர்தி.** பிறகு,—அர்ஜானன் இருக்கிறார்கள். அவனைக் களபவில் இடுவதென்றால் பஞ்சஷூதம் போன்ற ஓவர் என்னும் குண்டு அடியோடு அந்துப்போம் அட்சணமே. அன்றி யும் எவனைக் கொண்டு பாரத யுத்தத்தில் நாம் ஜெயிப் போம் என்று திடமன்துடையவராய் இருக்கிறோமோ, அவனையே பலி கொடுத்து, பிறகு வெல்வதெப்படி?

- த. ஸ்வாமி! எங்களில் ஒருவர் இறந்தால் மற்று நால்வரும் உயிர் தரியோம் என்னும் எங்கள் சபதத்தை மறவாதீர்.

- பீர்தி.** ஆம் ஆம். அதற்குச் சந்தேகமென்ன? ஆகவே அது உதவாது. இன்னெருவன் இருக்கிறார்கள், அவன் நமக்குப் பிரயோஜனப் படப்போகிறதில்லை. தர்மநந்தனு—மிகுதியாக

நானுளூருவன் இருக்கிறேன். செல்லாததற்கு செட்டியார் என்பது போல, என்னைக்களபலி கொடுத்து, உங்கள்சபதங்களையும் சத்துருக்களையும் முடித்து, ஜெய லட்சமிஷயயும் ராஜ்ய லட்சமிஷயயும் பெற்று, சுகமாய் அரசாளுங்கள். இது தான் யோசனை !

த. சிவ ! சிவ ! [காதைப் பொத்தி] ஹே ! கிருஷ்ண ! உம் மையே நம்பி யிருக்கும் என்னை நீர் இவ்வாறு வருத்தல் நியாயமா? கோடி ராஜ்யங்கள் வருவதாயிலும் கோபாலா! உம்மை நாங்கள் பலி கொடுப்போமா? அரசர்களே! கேட்டார்களா கிருஷ்ணமூர்த்தி கூறியதை! எங்குல தெய் வமாகிய கண்ணனைப் பலி கொடுத்து இப்பாரையானுவ தைவிட எங்கள் தாயாகிகளாகிய துர்யோதனைத்தியரே தரணியாளட்டும், நாங்கள் மறுபடியும் காட்டுக்கே போகிறோம் நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டிற்குப் போய்ச் சேருங்கள். உங்களுக்கு இவ்வளவு சிரமம் விருதாவில் கொடுத்ததற்காக மன்னியுங்கள்—தமிழ்மார்களே எழுந்திருங்கள்—[எழுத்திருக்கிறார்] ஹே கிருஷ்ண! எங்களுக்கெல்லாம் உத்தரவு—

[கைக்கப்பிப் பிரார்த்திக்கிறார்.]

அர். அண்ண, என்ன தாழும் சற்று ஆக்திரப்படுகிறீரோ! கொஞ்சம் பொறும்—கிருஷ்ணமூர்த்தி, இன்னும் யாரோ ஒருவன் இருப்பதாகவும் ஆனால், அவன் நமக்குதவமாட்டான் என்றீரே, அதென்ன விவரம், சற்று தயைசெய்து சொல்லவேண்டும். அது யார் அது?

பீர்க்கி. அரவான் ஒருவன் இருக்கிறான்—அவன்—

அ. ஏன் உதவ மாட்டான், அதையும் சொல்லி விடுமே! இவ்வளவு தூரம் சொன்னவர் அதில் என்ன கொஞ்சம் மறைவு?

பீர்க்கி. நீயே சொல்லிவிடப்பா, நான் கேள்விப்பட்டது வாஸ்த வமாயிருக்குமோ என்னவோ? எதற்கும் நீயே சொல்லிவிடு.

அ. பெரிய அப்பா, உட்காருங்கள். உங்களுக்கு ஒரு கவலை யும் வேண்டாம். உங்கள் கவலையை அச்ற்ற நானிருக்கிறேன். இதை முன்பே சொல்லி யிருப்பேன். ஆயினும் மாமானின் திருமிலையாடலை இன்னும் கொஞ்சம் கண்டு மகிழ்வேண்டுமென்று சம்மா இருந்தேன். உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழித்தருந்தும் அன்னைலே! உம்மைப் புகழுமுன் உமக்குக் கபடநாடக சூத் திரதாரி என்று பெயர் வைத்தானே அவனைப் புகழுவேண்டும்! காஞ்சிபுரத்தில் திருவேதர்க்கு காவிரிப்பூம்பட்டினத்தில் கவிழ்ந்து படுத்து மார்பால் நகர்ந்துவந்த கதை போல, கண்ணுக்கெட்டாத தூரத்திலிருந்து கடிவலை விசம் மாயவா! உமது மனதிலெண்ணி யிருப்பதை முடிக்குங் காலம் சமீபத்திலிருக்கிறபடியால், இந்த தங்திரம் ஒன்று மாத்திரமா செய்வீர்—இன்னும் என்னென்னவோ செய்யக்காத்திருக்கிறீர் அறிவேன் நான்—இறைவனே! யுத்தம் செய்யாதபடி என்னை முடிக்க இவ்வளவு யுக்கி செய்யவேண்டுமா தாம்? உமது மனத்தில் நினைத்த மாத்திரத்தில் நான்மடிய மாட்டேனு?—தங்கையரே, கேளும் நடந்த விரத்தாந்தத்தை—நேற்றிரவு அகஸ்பாத் தாய் தூர்யோதன ராஜன் என் விடுதிக்குவர, ஜன்மத்து வேஷிபாயிருந்தும் பெரிய தங்கை முறையாயிற்றே என்று நம்முடைய குலதர்மத்தை மறவாமல்—அவரை எதிர்கொண்டமூத்து ஆசனத்திலிருத்தி, வந்த காரணம் என்னென்று வினவ, எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டுமென்று வேண்டினார். அவரது குணத்தை அறிந்தவனும், யுத்தத்தில் உமக்கு உதவுவது தவிரவேறு எதையும் கேளும், என்று வாக்குக் கொடுத்தேன். அப்படியே ஆட்டும் என்று ஓப்புக்கொண்டு, யுத்தத்திற்கு முன்னால் நாங்கள் செய்யவேண்டிய களபலிக்கு நீ உதவவேண்டுமென்று கேட்டார்; வணக்காமுடி மன்னன் தன் தலைவனங்கி என்னை இது கேட்ட பொழுது, என்வாக்கால் கட்டுண்டவனும், நமது குலதர்மத்தைப் பழியாதிருக்

கும் பொருட்டு ஒப்புக்கொண்டேன். ஆயினும் கண்ணன் அருளால் ஒன்று கூறினேன். இத்தேகம் நீரிற்குமிழி யாக்கையென நித்திய மில்லாததால், நீர் களபலிகொடுக் கும் பொழுது இத்தேகம் எனக்கிருக்குமாயின் எடுத்துக் கொள்ளும் என்றேன். ஆகவே இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவர் காளைக்குத்தானே களபலி கொடுக்கப் போகிறார், மாமா வின் எண்ணப்படி நீங்கள் முந்திக் கொள்வதானால் உங்களுக்குச் சொந்தமாயிருக் கிறது இந்த உடல், எடுத்துக் கொள்ளுங்கள்!

த. அப்பா! கண்மனி அரவானே! அருகில்வா! [அவனைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்து] எங்கள் குலத்தை ஈடீற்ற வந்த அருஞ்செல்லவுமே! ஸி செய்தபுண்ணியமே புண்ணியம்! ஸி பெற்றபுகழே புகழ்! வேறுயார் பெறுவார் இப்புவியில்! சூரிய குலத்துதித்த சிபிசுக்கரவர்தி தன்னைச் சரணம் என்றடைந்த புரவிற்கே தன் உடலைக் கொடுத்தார், ஸீயோ ஜென்மத்துவேவி என அறிந்தும், தேகி என்று கேட்டானே யென்று உன் தேகத்தைக் கொடுத்தாய்! சந்திரகுலத்தை விளக்கவந்த சத்தியம் தவறாத் தீபமே! உன் கீர்த்தியானது உலகுள்ளாவும் நிலைத்திருக்குமாக! நான் ஜெயித்தால் எவ்வளவு சந்தோஷமடைவேனே அதைப் பார்க்கிறும் பதின்மடங்கு சந்தோஷம் இன்று பெற்றேன்! கிருஷ்ண மூர்த்தி! என்ன சொல்லுகிறீர்?

பீஷி. நான் சொல்வது இனி என்ன இருக்கிறது? அரவான் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டானே! தர்மசங்கடத்தினின்றும் தப்பும் வழியையும் காட்டிவிட்டான். இருந்த போதிலும் அர்ஜான்ஜுடைய அபிப்பிராயத்தை நாம் அறியவேண்டியது அவசியமல்லவா?

அர். கிருஷ்ணமூர்த்தி! என் அபிப்பிராயம் என்பதென்ன, எல்லாம் தமது சித்தம் போல் நடக்கட்டும்.

பீங்கி. அர்ஜானு, இப்படிவா—[அவனிடம் ஒரு புழாக] அப்பா! இவ்விஷயத்தில் உன் ஊனக்கண் கொண்டு காலைதே! ஞானக்கண் கொண்டு பார்! எது கேர்ந்த போதிலும் நமது சூத்தியிய தர்மப்படி நடக்கவேண்டியது தானே முக்கியம். இவ்விஷயத்தைப் பற்றி இன்னும் விரிவாக உனக்குப் பிறகு சொல்லுகிறேன்.

[அவனைத் தடவிக்கொடுக்கிறார்.]

அ. கிருஷ்ணமூர்த்தி, உம்முடைய சித்தம்.

த. அந்தோ! அரவான் அளித்த அருந்தானத்தின் அரு மையைக் கெட்டு அகமகிழ்ந்த நான், அவனை நாம் இழுக்கவேண்டுமே என்னும் அவதியை மறந்தேன்! யுத்தம் ஆரம்பிக்கு முன்னே புத்திரசோகத்துடனு ஆரம்பஞ்செய்வது?

அ. தந்தையரே! இதென்ன இது! தாம் அறியாததா? இக் காற்றைத்த சோற்றுத்துருத்தியை, நீரிற்கீருன்றும் புதுத்தை, பொய்யாசிய இப்பெய்யை, அநித்தியமாகிய இவ்வடிலைச் சதமென்று எண்ணி நீர்த்துயர் அடையலாமா? உங்களுக்கு நான் பிள்ளையாகப் பிறந்து உங்களுக்குப் பிற்காலம் பிதிர்கடன் செலுத்துவதைவிட, உமக்கு முன்னேயே உமக்கு வெற்றியுண்டாக என் உடலை பலி கொடுத்து, நான் பிள்ளையாகப்பிறந்தத்தற்காக என் கடனைத் தீர்த்தல், ஆயிரமடங்கு அதிக பேன்மையான தன்றே!

பீங்கி. சபாஷ்! குழந்தாய்!

அனைவரும். சபாஷ்! சபாஷ்!

[கர்மராஜன், அர்ஜானன், கருவகதேவர்கள் அரவானைக் கட்டித்தழுவுகின்றனர்; கடைசி யில் பீமன் அவ்வள்ளும் செய்கிறான்.]

அ. முத்த அப்பா, மெல்ல! மெல்ல!

பி. இல்லையடா! கண்மணி! எனக்கிருக்கும் சந்தோஷம் பொறுக்க முடியவில்லை!

அ. மாமா, இனி தாமதம் செய்யவேண்டாம், உடனே களபலி இன்றே கொடுக்கச் செய்யவேண்டிய ஏற்பாடு களை யெல்லாம் செய்துவிடும்.

ஸ்ரீகி. சக்தேவர், அப்படியே செய்துவிடப்பா.

ச. அப்படியே.

அ. ஆயினும் கிருஷ்ணபகவானே, தாம் எனக்கு ஒருவரம் கொடுத்தருளவேண்டும்.

ஸ்ரீகி. அப்பா! நீ கேட்பதைக் கொடுக்காமலிருப்பேனோ? தாரா எமாய்கேள்.

அ. அவனி முழுதும் ஒப்புயர்வில்லா அதிரத வீரஞ்சிய அர்ஜனான் குமாரஞ்சிய அரவான், களபலியிலிறந்தான் என்னும் பெயர் எனக்குவரக்கூடாது. இது என் தந்தைக்கு ஓர் இழிவாகும். அக்குறைவில்லாதபடி தாம் தான் ஒருஷுக்தி சொல்லவேண்டும்.

ஸ்ரீகி. குழந்தாய்! அப்படியே ஆகட்டும். இதற்குச் சந்தேக மென்ன, களபலிகொடுப்பதென்றால் தலையை வெட்டி கொடுப்பதென்றால் எண்ணினுய? அவ்வாறு அன்று.

அ. அதன் முறை எப்படியோ அதைத் தெரிவிக்கவேண்டும்.

ஸ்ரீகி. நீ ஸ்நானம் செய்து, திரிகரண சுத்தியடையவனுய், கையில் வாளேந்தி, பராசத்தியின் எதிர் நின்று, ஏகாக்ர சித்தனுய், நமது பக்கம் ஜெயம் உண்டாக வேண்டு மென்று, உனது முப்பத்திரண்டு உறுப்புகளிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் நீயாக அறத்து, கைவேத்தியம் செய்யவேண்டும். அதனால் நீ உடனே மரிப்பாய் என்று மனத்துயர் அடையவேண்டாம். அப்பா, நாளை நடக்கப் போகிறபாரத யுத்தத்தில் ஐந்து நாட்கள் நீயும் யுத்தம் செய்யும் சக்தி உனக்கு பரமேஸ்வரன் அருள் வார் என்று நினைக்கிறேன், அஞ்சாதே!

அ. அவ்வளவு போதும் அதுக்கிரகம்.

த. ஸ்வாமி, மிகவும் சந்தோஷம், ஆயினும் ஒரு சந்தேகம், எதிர் ரோமக்காரனியிருக்க வேண்டு மென்று முன்பு கூறினீரோ அது ஏன்?

பீர்கி. அப்பா தரும நந்தனு, முப்பத்திரண்டு, அவயவங்களிலு மிருந்து மாமிசத்தை அறுத்து வைக்கும்பொழுது, உதிரம்வராமலிருக்க வேண்டும், கண்ணீர் சிந்தாமலிருக்க வேண்டும், முகம் வாடாமலிருக்கவேண்டும், இதற்கெல்லாம் எதிர் ரோமக்காரனியிருந்தால் தான் முடியும்—சரி நேரமாகிறது, நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனே கமிருக்கின்றன, காலமோ குறைவாயிருக்கிறது. நாம் இனி தாமதிக்கலாகாது, புறப்படுவோம்.

[எழுங்திருக்கிறார், மற்றோர்களும் எழுங்திருக்கின்றனர்]

அ. [போகும் பொழுது] மாமா, உமது மனம் தீர்ப்பத்தியடைந் ததா? இன்றிரவு சுகமாய் நித்திரை செய்வீரா?

பீர்கி. எங்கே அப்பா, நான்சுகமாய் நித்திரை செய்ய இன் னும் ஒரு யுகம் பிடிக்கும்போலிருக்கிறது.

[போகிறார்கள்.]

காட்சி முடிகிறது. .



நான்காம் காட்சி



இடம்:—ஒர் ஏகாந்தமண்டபம்.

ஸ்ரீ கிருஷ்ணனும் சகதேவரும் வருகிறார்கள்.

பூநிகி சகதேவா ! எல்லாமறிந்த உனக்கு இது தெரியாமற் போயிருக்குமா ? தேவரகஸ்யம் மனுஷ்யரகஸ்யம் என்று உண்டென்பதை நீ அறியாயா ? அப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் அணைவரும் அறியாம் பேசலாமா? எந்தப் புற்றில் எந்தப்பாம்பிருக்குமோ ஓன்பது போல் யாருக் கென்ன தெரியும் ? நம்முடைய பகைவரின் பட்சத்தார் நம்முடன் உறவாடுவதுபொலிருந்து இங்கு நடக்கும் சமாசாரங்களை யெல்லாம் துர்யோதனுதியர்க்குத் தெரிவிக்கக்கூடு மல்லவா ?

ச. இந்தப்பேடி கையெல்லாம் ஏதற்காக கிருஷ்ணமுர்த்தி?

பூநிகி. இக்காரணங்களைப் பற்றி தான் உன்னுடன் தனியாகப் பேச இங்கு உன்னை அழைத்து வந்தேன்—நீ சபையில் கூறியது எனக்கு நன்றாய் விளங்கயில்லை—இந்தபாரத யுத்தம் நடவாதபடிக்கும் யாவரும் பிழைப்பதற்கும் எதோ உபாயமிருப்பதாகச் சொன்னாலே, அதைச் சற்று விவரமாகச் சொல். சாத்தியமானால் நாமிருவரும் கலன்து யோசித்து அதன்படி செய்வோம்.

ச. கிருஷ்ணமுர்த்தி ! இதென்ன நாடகம் ? நீர் தான் பாரி அள்ள சகல தேசத்து ராஜாக்களையும் குருகேஷத்தி ரத்தில் கும்பலாகக்கூட்டி கூடியமட்டும் படுகுர்ணாக்க வேண்டும் என்றும், பூமிபாரம் தீர்க்க வேண்டுமென்றும், கங்கணம் கட்டிக்கொண்டு பிறந்திருக்கின்றோ, இந்தப் பாரதயுத்தம் நடவாதிருக்கும் படியான காரணத்தை நான் சொல்லிவிட்டால் அதன்படி நடவாமலிருக்கும் படிச் செய்து விடுவோ ?

பீர்கி. அப்பா சகதேவா, இதென்ன இப்படிகேட்கிறுய் நீ ? நம்மாலாவதொன்றில்லை என்பதை நீ நன்கு அறியாயோ? எல்லாம் விதித்தபடி ஆகிறது, அதைத்தடிக்க ஆரால் முடியும்? ஆயினும் உன்னுடைய புத்தியின் சூட்சமத் தைக்கண்டு மகிழுவிரும்புகிறேன் என்று விளைத்துக்கொண்டு சொல்.

ச. அப்படிகேளும் சொல்லுகிறேன். இந்த சூட்சமம் நீர் அறியாததல்ல. ஆயினும் அடியேனுடைய வாக்கினால் வெளிப்படுத்த வேண்டுமென்று விருப்பமிருக்கிறதுபோ அம—ஸ்வாமி! இப்பாரத யுத்தம் எதற்காக? இப்பாரை தர்மராஜன் ஆளுவதோ அல்லது துர்யோதனன் ஆளுவதோ என்று தீர்மானிப்பதற்குச் சானே! இவ்விரண்டு பெயரையும் வீடு, இதை ஆளுவதற்கு சகல உரிமை பொருந்தியவன், இவர்களுக் கெல்லாம் மூத்தவன், பாண்டு விண்ஜேஷ்டபுத்திரன், குந்திதவியின் முதல் மகன், ஃர்ணன்-லூருவனிருக்கிறுன் என்னும் ரகசியத்தை வெளி யிடும் சற்றீர, பிறகு இந்த பாரத யுத்தம் நடக்கிறதா பார்ப்போம்! இந்த உண்மையைக் கேட்டவுடன் தர்ம ராஜனுகப் போய் தன் மூத்தவன் காவிஸ் பணிந்து நீரே இவ்வுலககினைத்தையும் ஆளும் என்று வேண்டுவார். துர்யோதனனும் நமதாருயிர் நண்பன் தானே இவ்வுலக கைத்தும் ஆளப்போகிறுன் என்று சந்தோஷப்பட்டு சண்டையை நிறுத்திவிடுவான்—கர்ணனுக்குப் பட்டா பிரேஷ்கம் செய்து விடும், பிறகு பாரதயுத்தம் நடக்கிற தை நான் காண்கிறேன்!

பீர்கி. அட்டா! இந்தப்பரம ரங்கியம் உனக்கு யார் தெரிவித்தது?

ச. நீர் தான்!

பீர்கி. நானு? இதென்டா அப்பா, எதற்கும் நம்மையிழுத்து விடுகிறுய்? நானென்கு உனக்குத்தெரிவித்தேன்?

ச. இவ்விரோழ்புவனங்களையும் அளித்துக் காத்து அழித்திடும்எம் ஈசனே! உம்மோடு ஏனால்நிற்கும் யோகவித்தி ரையில் உணர்ந்தேன் இவ்வண்மையை.

பீரிகி. சங்தோஷம்! சகதேவா, நீ சொல்வதெல்லாம் நியாயம் என்று ஒப்புக்கொள்வோம். இவ்வண்மையை வெளிப் படுத்தி இந்த யுத்தத்தை நிறுத்தி விடுவோமாயின் பிறகு, அர்ஜனன் சபதம் எப்படிப்போவது? பீமன் சபதம் எப்படிப்போவது? இன்னும் மற்றவர்கள் நீங்கள் செய்த சபதங்களைல்லாம் எப்படிப்போவது? பாஞ்சாவியின் பரந்த கூந்தல் எப்படி முடிப்பது? நீங்கள் எல்லோரும் சத்தியம் தவறலாமா? இது துவாபரயுச மாச்சதே! இன்னும் நரமனிதன் செய்த கட்டுரையைக் கடந்து நடக்க கவியுகம் பிறக்கவில்லையே!

ச. அந்த ஒரு காரணம் பற்றித்தான் இதையறிந்தும் நான் இதை வெளியிடா திருக்கிறேன்—இதற்காகத் தானே எங்களை யெல்லாம் இவ்வாறு சபதம் பண்ணும்படி செய்து வைத்தீர் நீர்?

பீரிகி. அட்டா! இது என்ன விந்தையாயிருக்கிறது! அதற்கும் காரணம் நான் தானே?

ச. சந்தேகமென்ன? உம்மைபன்றி ஒரு அனுவும் அசையுமா? நான் முன்பு சொன்ன கஷ்டம்கூட வேண்டிய தில்லை. உம்முடைய கைகால்களைக் கட்டி போட்டால் இந்த பாரதயுத்தமும் நடவாது, ஒன்றுமே நடவாது.

பீரிகி. ஆனால் அப்படியே செய்கிறது தானே! இவ்வளவு கஷ்டமென்னத்திற்கு உங்களுக்கெல்லாம்?

ச. கிருஷ்ண மூர்த்தி! அதைசெய்ய முடியா தென்னால் என்று நினைக்கவேண்டாடு நீர்.

பீரிகி. எதோ செய்பார்க்கலாம்.

ச. உலகின்த்தையும் ஈஸ்ரோனே! உம்முடைய உண்மையான ஒருவத்தைக்காட்டும், உம்மை நான் கட்டுகிறேனே இல்லையோ பாரும்!

ஸ்ரீகி. சகதேவா! உன் இச்சையை மெச்சினேன்!—எதோ கட்டுபார்ப்போம்.

[என்று சொல்லி விஸ்வரூபம் கொள்ளுகிறோர்.]

ச. [அவர்பாதம் பணிந்து] ஆதிபரம் பொருளே! அச்சதா! ஆனந்தா! மாதவா! மதுகுதனு! மூவுலகையும் சரடியால் அளந்த ஒருவனே! முக்திக்கரசே! மூவர் முதலே! முகுந்தா! பாவியேன் பாபம் போக்கிட பாத தர்சனம் தந்த பரம் பொருளே! தேவதேவனே! தேஜோமயமான உம்முடைய திவ்ய ரூபத்தைக்கண்டேன்! என் கலிவின் டேன்! இனி எனக்கு ஜனமழும் உண்டோ! பக்தவத்சலா! பரமதயானு! உம்மைக் கட்ட அடியேனிடம் பக்தி என்னும் ஒரு சிறுகயிறு ஒன்று தான் இருக்கிறது; இதோ உமது ஆக்கினைப்படிச் செய்கிறேன்! சரணம்! சரணம்! சாந்த மூர்த்தி! சத்தியமூர்த்தி! சகலலோக மூர்த்தி!

ஸ்ரீகி. ஹே! சகதேவா! உன் சக்தியையும் மெச்சினேன்! உன் பக்தியையும் மெச்சினேன்—நீ மிகவும் இறுக்கக்கட்டி விட்டாய், பாதம் நோவுகிறது, இனி அவிழுத்து விடு சூழுந்தாய்!

ச. ஆபத்பாந்தவா! அநாதரட்சரா! எனக்கு ஒருவரம் தங்களுள் வேண்டும். இல்லாவிடின் உம்முடைய பாதத்தை விடேன்!

ஸ்ரீகி. கேளப்பா, என்ன வேண்டும் உனக்கு?

வ்வாமி! நானோ நடக்கப்போகிற குருதீஷுத்திர யுத்தமென்னும் யாகத்தில் கல்லேரரையும் படிசாம்பலாக்கும் பொழுது, பாண்டவர்களாகிய எக்கள் ஐவரை மாத்தி

ரம் உம்முடைய கடாட்சத்தினால் ரட்சித்தருளவேண்டும்
இதுவே நான் வேண்டும்வரம் !

ஸ்ரீகி. சகதேவா ! அப்படியே ஆகட்டும். பயப்படாதே எழுந்
திரு !

ச. தன்யர்களானோம் ! தன்யர்களானோம் ! தயாளமூர்த்தி !
[பரங்தாமைனைத் துதிக்கிறஞ், புஷ்பமழுபொழிகிறது.]

காட்சி முடிகிறது.

